

மாதிரி வினாத்தாள்
தேய்மானக் கணக்குகள் - பகுதி III
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 45

10 x 1 = 10

பகுதி - அ

- 1) விற்பனை விலை சொத்தின் ஏட்டு மதிப்பை விட அதிகமாக இருந்தால் அது ஒரு ஆகும் .
(a) நட்டம் (b) வருமானம் (c) இலாபம்
- 2) விற்பனை விலை சொத்தின் ஏட்டு மதிப்பை விடக் குறைவாக இருந்தால் அது ஒரு ஆகும் .
(a) நட்டம் (b) மூலதன இலாபம் (c) செலவு
- 3) நிலைச் சொத்தை விற்பதால் ஏற்படும் இலாபம் பற்று செய்யப்படும் கணக்கு
(a) இலாப நட்டக் கணக்கு (b) நிலைச் சொத்துக் கணக்கு (c) தேய்மானக் கணக்கு
- 4) நிலைச் சொத்தை விற்பதால் ஏற்படும் நட்டம் தோன்றுவது
(a) தேய்மானம் கணக்கின் வரவுப் பக்கம் (b) நிலைச் சொத்துக் கணக்கின் பற்றுப் பக்கம் (c) நிலைச் சொத்துக் கணக்கின் வரவுப் பக்கம்
- 5) இயந்திரத்தின் மதிப்பிலிருந்து நீக்கப்பட்ட தேய்மானத் தொகை பற்று செய்யப்படும் கணக்கு
(a) இயந்திரம் கணக்கு (b) தேய்மானம் கணக்கு (c) ரொக்கம் கணக்கு
- 6) ஒரு சொத்தின் மதிப்பு ரூ.45,000. அதன் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள் எனில் தேய்மானத் தொகை ஆகும்
(a) ரூ.45 (b) ரூ.450 (c) ரூ.4,500
- 7) ஒரு சொத்தின் மதிப்பு ரூ.5,00,000 நேர்க்கோட்டு முறையில் ஆண்டு தோறும் நீக்கப்படும். தேய்மானத் தொகை ரூ.50,000 எனில் தேய்மான விகிதம் ஆகும்
(a) 50% (b) 10% (c) 5%
- 8) இயந்திரத்தை நிறுவுவதற்காக ஆகும் செலவினை உள்ளடக்கியது
(a) உண்மை அடக்க விலை (b) குறைந்து செல் மதிப்பு (c) எறி மதிப்பு
- 9) இறுதி மதிப்பினை எனவும் அழைக்கவும்
(a) எறி மதிப்பு (b) அடக்க விலை (c) விற்பனை விலை
- 10) ஒரு சொத்தின் அடக்க விலை ரூ.10,000. அச்சொத்தின் விற்பனை விலை ரூ.9,000. விற்பனை நாளன்று அச்சொத்தின் ஏட்டு மதிப்பு ரூ.8,500. இது உணர்த்துவது
(a) இலாபம் ரூ.500 (b) நட்டம் ரூ.500 (c) இலாபம் ரூ.1,000

பகுதி - ஆ

5 x 5 = 25

- 11) 'ஆண்டுத் தொகை முறையில்' தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன ?
- 12) 'காப்பீட்டு முறையில்' தேய்மானம் கணக்கிடுதல் பற்றி குறிப்பு வரைக .
- 13) 'மறு மதிப்பீட்டு முறையில்' தேய்மானம் கணக்கிடுதல் பற்றி குறிப்பு வரைக.
- 14) தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்பதற்கான சூத்திரங்கள் தருக.
- 15) பல்வேறு தேய்மானக் கணக்கீடு முறைகள் யாவை ?

பகுதி - இ

4 x 12 = 48

- 16) தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை ? விவரி.
- 17) 'நேர்க்கோட்டு முறை' தேய்மானக் கணக்கீட்டு முறையின் நன்மை, தீமைகளை விவரி .
- 18) 'குறைந்து செல் மதிப்பு முறை' தேய்மானக் கணக்கீட்டு முறையின் நன்மை , தீமைகளை விவரி.
- 19) தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகளை விவரி .

பகுதி - ஈ

3 x 20 = 60

- 20) இரவரீம் நிறுவனம் 1.4.2000 அன்று ரூ. 2,50,000 மதிப்புள்ள நிலைச் சொத்தை வாங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தேய்மானம் 10% வீதம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31 இல் முடிக்கப் பெறுகின்றன. முதல் மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, நிலைச் சொத்துக் கணக்கையும், தேய்மானம் கணக்கையும் தயார் செய்க.
- 21) தீபக் தயாரிப்பு நிறுவனம் 1.4.2002 அன்று ரூ.2,90,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. அதை நிறுவுவதற்கான செலவு ரூ.10,000. மூன்று ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு அவ்வியந்திரம் ரூ. 2,00,000 க்கு விற்கப்பட்டது. ஆண்டுதோறும் 15% வீதம் தேய்மானம் நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். கணக்காண்டு மார்ச் 31 ஆம் நாளோடு முடிவதாகக் கொண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள், இயந்திரம் கணக்கு, தேய்மானம் கணக்கு ஆகியவற்றை தயார் செய்க.
- 22) 1.4.2001 அன்று இயந்திரம் கணக்கு ரூ.80,000 இருப்பைக் காட்டியது. 1.10.2003 அன்று ரூ. 48,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரம் வாங்கப்பட்டது. 30.9.2003 அன்று 1.4.2001 அன்று ரூ.80,000 மதிப்புடைய இயந்திரம் ரூ.48,000 க்கு விற்கப்பட்டது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% வீதம் தேய்மானம் நீக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ல் கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன. இயந்திரம் கணக்கையும், தேய்மானம் கணக்கையும் மூன்று ஆண்டுகளுக்குத் தயாரிக்கவும்.
